

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை : 02/2022

எனது இலக்கம் : Pns/P5/08/17
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சு
சுதந்திர சதுக்கம்,
கொழும்பு 07.

2022.01.06

அமைச்சுக்களின் செயலாளர்கள்
இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள்
மாகாண பிரதம செயலாளர்கள்
திணைக்களத் தலைவர்கள்

**அரசு உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் வயதை
65 வயது வரை நீடித்தல்**

கௌரவ நிதியமைச்சரினால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் இல. 5.4.11 இன் கீழ் முன்வைக்கப்பட்ட அரசு உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வுக்கான வயது எல்லையை 65 வயது வரை நீடிப்பதற்கான முன்மொழிவு பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

02. அதன்படி, ஓய்வூதிய பிரமாணக் குறிப்புக்குத் தேவையான திருத்தங்களைச் செய்வதற்காக 2021.12.30 ஆந் திகதி 21/2270/315/040 ஆம் இலக்க அமைச்சரவைப் பத்திரத்திற்கான அங்கீகாரம் 2022.01.03 ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வழங்கப்பட்டுள்ளது.

03. ஓய்வு பெறும் வயதை 65 வயது வரை நீடிக்கும் தீர்மானமானது அரசியலமைப்பின் மூலம் அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின் மூலம் கட்டாய ஓய்வு பெறச்செய்யும் வயது குறிப்பாக தீர்மானிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சிவில் உத்தியோகத்தர்களுக்கும் ஏற்புடையதாகும்.

04. 2022.01.01 ஆந் திகதி முதல் இந்த நீடிப்பு அமுல்படுத்தப்படும்.

05. தற்போது ஓய்வு பெறுவதற்கு முன்னரான விடுமுறையை பெற்றுக்கொண்டுள்ள மற்றும் ஓய்வு பெறுவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளவர்கள் தொடர்பில் பின்வருமாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- i. 2022.01.01 ஆந் திகதி அல்லது அதற்குப் பின்னரான ஒரு திகதியில் ஓய்வு பெறும் நோக்கத்துடன் எவரேனும் ஒரு உத்தியோகத்தர் ஓய்வுபெறுவதற்கு முன்னரான விடுமுறையை பெற்றுக் கொண்டிருந்தால் மற்றும் அவர் இந்தச் சுற்றறிக்கையின்படி தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்த்திருந்தால், அவர் பெற்றுக்கொண்டுள்ள ஓய்வூதியக் காலத்துடன் தொடர்புடைய நாட்களின் எண்ணிக்கை, சம்பந்தப்பட்ட நபரின் எதிர்காலத்தில் ஓய்வு பெறும் போது பெற்றுக்கொள்ளும் ஓய்வு பெறுவதற்கு முன்னரான விடுமுறையில் இருந்து குறைக்கப்பட வேண்டும் என்பதுடன், அதற்கான விருப்பம் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரினால் எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பின்னர், அவரின் ஓய்வு பெறும் கோரிக்கை திணைக்களத் தலைரினால் இரத்துச் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் அவர் சேவைக்கு சமூகம் தர முடியும். இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டது பற்றி ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட வேண்டும்.

ii. மேலும் 2022.01.01 ஆந் திகதி முதல் எதிர்வரும் காலங்களில் ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பித்த/ தற்போது ஓய்வு பெறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கும் தங்கள் விருப்பப்படி மேற்கண்ட வயது வரம்பு வரை தொடர்ந்தும் பணியாற்றலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அந்த உத்தியோகத்தர்கள் தங்களினால் வழங்கப்பட்ட ஓய்வு பெறச்செய்யும் கோரிக்கையை இரத்து செய்யுமாறு எழுத்து மூல கோரிக்கையொன்றை திணைக்களத் தலைவருக்கு சமர்ப்பிக்க வேண்டும், அத்தகைய சந்தர்ப்பங்களில் அதற்கான அனுமதியை திணைக்களத் தலைவர் வழங்கலாம் என்பதுடன், தாமதமின்றி ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்

06. ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் "ட" அட்டவணையின் கீழ் ஓய்வூதியம் பெறும் உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய உரிமையைப் பெறுவதற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச சேவைக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீடிக்கப்படுகிறது.

07. இதற்கு முன்னர் ஓய்வு பெறச்செய்தல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாய ஓய்வு பெறச்செய்தல் வயது எல்லைகள் தவிர்ந்த ஏனைய ஏற்பாடுகள் அதே முறையில் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

08. இந்தச் சுற்றறிக்கை நிதியமைச்சின் இணக்கத்துடன் வெளியிடப்படுவதுடன், இந்த விதிமுறைகளின்படி அரசு உத்தியோகத்தர்களின் கட்டாய ஓய்வு பெறச்செய்யும் வயதை 65 வயது வரை நீடிப்பது தொடர்பாக ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் கீழ் செய்யப்படும் வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும்.

ஒப்பம்./ ஜே.ஜே. ரத்னசிரி
செயலாளர்
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சு

பிரதிகள் :

- | | | |
|----------------------------------|---|------------------------|
| 01. அனைத்து கௌரவ ஆளுநர்களுக்கும் | - | தயவுசெய்து தகவலுக்காக |
| 02. ஜனாதிபதியின் செயலாளர் | - | தயவுசெய்து தகவலுக்காக. |
| 03. பிரதமரின் செயலாளர் | - | தயவுசெய்து தகவலுக்காக. |
| 04. அமைச்சரவை செயலாளர் | - | தயவுசெய்து தகவலுக்காக |